

௨௨-௦98

**DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)**

**Name of the Test**

|   |     |
|---|-----|
| Departmental Test in Commercial Taxes Acts – Part – I (Without Books) | 129 |
|---|-----|

Maximum Time: Two Hour

Maximum Marks: 80

**IMPORTANT INSTRUCTIONS**

**OBJECTIVE TYPE**

கொள்குறி வகை வினாத்தாள்

**Read the following instructions carefully before beginning to answer the questions.**

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 80 number of questions in objective Type.  
இந்தக் கணினி வழித் தேர்வானது, 80 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது.
2. Answer all questions. Each question carries one mark  
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.
3. In case of doubt, English version is the Final.  
வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.
4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.  
இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படின், சூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.
5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:  
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்.
  - a) One question will be displayed on the screen at a time.  
ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.
  - b) Time available for you to complete the examination will be displayed through a countdown timer in the top right-hand corner of the screen. It will display



1. Which of the following Person is not liable for compulsory registration under TNGST Act, 2017?

தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி 2017ன் கீழ் பின்வரும் நபர்களில் யார் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டியவரல்ல?

- (A) Casual taxable person  
தற்செயல் வரி விதிக்கதக்க நபர்
- (B) Person liable to pay tax under reverse charge  
எதிரிடை கட்டண அடிப்படையில் வரி செலுத்தத் தக்க நபர்
- (C) Person engaged in supply goods intra state whose aggregate turnover in a financial year does not exceed forty lakhs of rupees  
மாநிலங்களுக்குள் பொருட்கள் வழங்கும் நபரின் ஒரு நிதி ஆண்டின் மொத்த விற்று தொகை ரூபாய் நாற்பது லட்சத்திற்கு மிகாமல் இருந்தால்
- (D) Person supply goods inter state  
மாநிலங்களுக்கிடையே பொருட்கள் வழங்கும் நபர்

2. What is the threshold limit for registration in case of supplier of service under TNGST Act, 2017?

தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி, 2017 சட்டத்தின் கீழ் சேவை வழங்குநரின் பதிவுக்கான வரம்பு என்ன?

- (A) 40 lakhs  
40 லட்சம்
- (B)  20 Lakhs  
20 லட்சம்
- (C) 75 lakhs  
75 லட்சம்
- (D) 50 lakhs  
50 லட்சம்

3. Who is the notified authority for registration of OIDAR?

OIDAR பதிவு செய்வதற்கு அறிவிக்கப்பட்ட அதிகாரி யார்?

- (A) Commissioner, CT, Tamil Nadu  
ஆணையர் (மாவட்ட வரிகள்), தமிழ்நாடு
- (B) Commissioner CGST, New Delhi  
ஆணையர், (CGST) புதுடெல்லி
- (C) Commissioner CGST, Tamil Nadu  
ஆணையர், (CGST) தமிழ்நாடு
- (D) Principal Commissioner, CGST, Bengaluru (west)  
முதன்மை ஆணையர், CGST பெங்களூரு (மேற்கு)

4. The UIN (Unique Identification Number) is allotted to whom?  
தனித்துவ அடையாள எண் (UIN) யாருக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது?

- (A) Casual taxable person  
தற்செயல் வரி விதிக்கத்தக்க நபர்
- (B) OIDAR  
OIDAR
- (C) Consulate / embassy of foreign countries  
தூதரகம்/வெளிநாடுகளின் தூதரகம்
- (D) Government owned Companies  
அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள்

5. The definition "goods" under TNGST Act, 2017 does not include?  
தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் "சரக்குகள்" என்ற வரையறை கீழ்க்கண்டவற்றில் எதில் பொருந்தாது?

- (A) Grass and things attached to land  
புல் மற்றும் நிலத்துடன் இணைக்கப்பட்ட விவரங்கள்
- (B) Growing crops  
வளரும் பயிர்கள்
- (C) Movable goods  
அசையும் பொருட்கள்
- (D) Actionable claim  
வழக்கு தொடருவதற்குரிய கோரிக்கை

6. What is the aggregate turnover limit to opt composition scheme u/s 10 of the TNGST Act, 2017?

தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 பிரிவு 10 ன் படி இணக்க வரிவிதிப்பு திட்டத்தை தேர்வு செய்ய ஒட்டு மொத்த விற்பனை அளவு என்ன?

- (A) 50 Lakhs  
50 லட்சம்
- (B) 25 Lakhs  
25 லட்சம்
- (C) 75 lakhs  
75 லட்சம்
- (D) 1.5 crores  
1.5 கோடிகள்

7. Which person cannot opt for composition scheme u/s 10 of the TNGST Act, 2017?  
தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 பிரிவு 10 ன் படி எந்த நபர் இணக்கவரி விதிப்பு திட்டத்தை தேர்வு செய்ய முடியாது?
- (A) Person liable to pay tax under reverse charge  
எதிரிடை கட்டண அடிப்படையில் வரி செலுத்தும் நபர்
- (B) Manufacturer  
உற்பத்தியாளர்
- (C) Person supply goods intra state  
மாநிலங்களுக்குள் பொருட்கள் வழங்கும் நபர்
- (D) Person supply goods inter state  
மாநிலங்கிடையே பொருட்கள் வழங்கும் நபர்
8. The ITC credit of IGST can be adjusted against?  
ஒருங்கிணைக்கப்பட்ட உள்ளீடு வரி வரவை எதற்கெல்லாம் சரி செய்யலாம்?
- (A) CGST and SGST  
மைய சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரி
- (B) IGST  
ஒருங்கிணைக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி
- (C) CESS  
மேல் வரி
- (D) Both (A) and (B)  
(A) மற்றும் (B) இரண்டும்
9. Which of the following credit is not blocked credit as per section 17(5) of the TNGST Act, 2017?  
தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 பிரிவு 17(5) ன் கீழ் தடை செய்யப்படாத உள்ளீடு வரி வரவு எது?
- (A) Refrigerator  
குளிர்சாதனப் பெட்டி
- (B) Motor vehicle  
மோட்டார் வாகனம்
- (C) Food and beverage  
உணவு மற்றும் பானம்
- (D) Both (B) and (C)  
(B) மற்றும் (C) இரண்டும்

10. What is application prescribed for obtaining advance ruling?  
முன்னதாக தீர்மானிக்கக்கோரும் விண்ணப்ப படிவம் எது?
- |  |  |
|--|--|
| (A) Form GST APL-01<br>படிவம் GST APL-01                                     | (B) Form GST ENR-01<br>படிவம் GST ENR-01 |
| <input checked="" type="checkbox"/> (C) Form GST ARA-01<br>படிவம் GST ARA-01 | (D) Form GST PMT-01<br>படிவம் GST PMT-01 |
11. At what rate TDS to be deducted under TNGST Act, 2017?  
தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 ன் கீழ், ஆதாரத்தில் வரி பிடித்தம் செய்யவதற்கான வரிவிகிதம் என்ன?
- |   |   |
|---|---|
| (A) Not exceeding 0.5%<br>0.5% சதவீதத்திற்கு மிகாமை | <input checked="" type="checkbox"/> (B) Not exceeding 2%<br>2% சதவீதத்திற்கு மிகாமை |
| (C) Not exceeding 1%<br>1% சதவீதத்திற்கு மிகாமை     | (D) Not exceeding 3%<br>3% சதவீதத்திற்கு மிகாமை                                     |
12. Which section specifies the conditions to be fulfilled for claiming ITC in case of inputs / capital goods sent to job worker?  
சில்லறை பணிகளுக்கு அனுப்பப்படும் உள்ளீடு வரி பொருட்கள்/மூலதன பொருட்களுக்கான உள்ளீட்டு வரி வரவை கோருவதற்கு பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகளை குறிப்பிடும் பிரிவு எது?
- |  |         |
|--|---------|
| (A) 143                                    | (B) 175 |
| <input checked="" type="checkbox"/> (C) 19 | (D) 86  |
13. The recipient of goods must issue an invoice in the following cases:  
சரக்குகளைப் பெற்றுக்கொள்பவர் பின்வரும் சந்தர்ப்பங்களில் விலைப்பட்டியல் வழங்க வேண்டும்.
- |  |
|--|
| (A) The supplier fails to issue invoice<br>வழங்குபவர் விலைப்பட்டியலை வழங்க தவறும்பட்சத்தில்  |
| (B) The goods or service received are notified for RCM<br>பெறப்படும் பொருட்கள் அல்லது சேவைகளுக்கான அறிவிக்கப்பட்ட எதிரிடை கட்டண அடிப்படையில் வரி செலுத்துவது |
| <input checked="" type="checkbox"/> (C) Supplier is unregistered<br>வழங்குபவர் பதிவு செய்யப்படவில்லை   |
| (D) Recipient is unregistered<br>பெற்றுக்கொள்பவர் பதிவு செய்யப்படவில்லை  |

14. Eligibility of ITC on capital goods in case of composition dealer switches to regular tax payer  
 இணக்கவரி திட்டத்தின் கீழ் வரி செலுத்துபவர் வழக்கமான வரி செலுத்துவதற்காக விண்ணப்பிக்கும் போது, மூலதன பொருட்களின் மீதான உள்ளீட்டு வரி வரவை பெறுவதற்கான தகுதிகள் என்ன?
- (A) Eligible during application for regular scheme  
 வழக்கமான வரி செலுத்த விண்ணப்பிக்கும் பொழுது தகுதியானவர்
- (B) Immediately before the date from which he is liable to pay tax under regular scheme  
 வழக்கமான வரி செலுத்த வேண்டிய கட்டுப்பாடு உடைய தேதிக்கு முன் தகுதியானவராகிறார்
- (C) Not eligible  
 தகுதி இல்லை
- (D) Eligible only in specified cases  
 குறித்துரைக்கப்பட்ட நேர்வுகளில் மட்டும் தகுதியானவராகிறார்
15. A continuous supply of goods requires one of the following as a must  
 ஒரு தொடர்ச்சியான சரக்குகளின் வழக்குகைக்கு பின்வருவனவற்றில் ஒன்று அவசியம்
- (A) Contract of supply last for minimum 3 months  
 வழங்குகைக்கான ஒப்பந்தம் கடைசி மூன்று மாதங்களுக்கு இருக்க வேண்டும்
- (B) The supplier invoices the recipient in a regular or period basis  
 வழங்குநர் பெறுநருக்கு முறையாக அல்லது காலமுறை அடிப்படையில் விலைப்பட்டியலை அளித்தல் வேண்டும்
- (C) The goods must be notified by the Commissioner in this behalf  
 இது தொடர்பாக ஆணையரால் அறிவிக்கப்படும் சரக்குகளுக்கு மட்டும்
- (D) The supply is made by means of wire, cable, pipeline or conduit  
 வழங்குகை, மின் கம்பி, மின் வடம், குழாய் வழி அல்லது பிற குழாய் வழியாக வழங்குகை செய்யப்படும்போது
16. The Value of supply of goods and service shall be the  
 வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு என்பது
- (A) Market value  
 சந்தை மதிப்பு
- (B) Transaction value  
 பரிவர்த்தனை மதிப்பு
- (C) MRP  
 அதிகபட்ச சில்லரை விலை
- (D) Highest of the above  
 மேலே உள்ளவற்றில் அதிகமானது

17. How long the accounts and records maintained shall be retained?  
பராமரிக்கப்படும் கணக்குகள் மற்றும் பதிவுகள் எவ்வளவு காலம் தக்க வைக்கப்பட வேண்டும்?
- (A) 72 months from the close of the year  
ஆண்டு முடிவிலிருந்து 72 மாதங்கள்
- (B) 36 months from the close of the year  
ஆண்டு முடிவிலிருந்து 36 மாதங்கள்
- (C) 72 months from the due date of furnishing annual return  
வருடாந்திர நமூனா தாக்கல் செய்ததிலிருந்து 72 மாதங்கள்
- (D) 36 months from the due date of furnishing annual return  
வருடாந்திர நமூனா தாக்கல் செய்ததிலிருந்து 36 மாதங்கள்
18. Who will file Form GST ENR-01?  
படிவம் GST ENR-01 ஐ யார் தாக்கல் செய்வார்கள்?
- (A) Un registered owner or operator of warehouse  
பதிவுசெய்யப்படாத உரிமையாளர் அல்லது கிடங்கை இயக்குபவர்
- (B) Un registered owner or operator of place used for goods storage  
பதிவுசெய்யப்படாத உரிமையாளர் அல்லது சரக்கு சேமிப்பிற்காக பயன்படுத்தப்படும் கிடங்கை இயக்குபவர்
- (C) Both (A) and (B)  
(A) மற்றும் (B) இரண்டும்
- (D) Registered transporter  
பதிவு பெற்ற போக்குவரத்துநர்
19. In which Form final return to be filed by the composition tax payer?  
இணக்கவரி விதிப்பு திட்டத்தின் கீழ் வரி செலுத்துபவர் எந்த படிவத்தில் இறுதி நமூனா தாக்கல் செய்ய வேண்டும்?
- (A) Form GSTR-9  
படிவம் GSTR-9
- (B) Form GSTR-9A  
படிவம் GSTR-9A
- (C) Form GSTR-10  
படிவம் GSTR-10
- (D) Form GSTR-8  
படிவம் GSTR-8



20. Which are the places of business / premises which can be inspected by the proper officer?

எந்தெந்த வணிக இடங்கள் / வணிகவளாகங்கள் உரிய அலுவலரால் ஆய்வு செய்யக்கூடியவை

- (A) Any place of business of the taxable person  
வரிவிதிக்க தக்க நபரின் எந்த வணிக இடமும்
- (B) Any place of business of the taxable person engaged in business of transporting goods  
சரக்குகளை கொண்டு செல்லும் வணிகத்தில் ஈடுபடும் வரிவிதிக்கதக்க நபரின் எந்தவொரு வணிக இடமும்
- (C) Any place as per the wish of the proper officer  
உரிய அலுவலர் இசைவின்படி எந்தவொரு வணிக இடமும்
- (D) Both (A) and (B)  
(A) மற்றும் (B) இரண்டும்

21. Interest on refund amount is required to be paid after the expiry of \_\_\_\_\_ from the date of receipt of refund application

வரி திருப்பிக்கொடுத்தல் மீதான, வட்டி, விண்ணப்பம் செய்த \_\_\_\_\_ நாட்கள் முடிந்த பிறகு கொடுக்கப்பட வேண்டும்.

- (A) 180 days  
180 நாட்கள்
- (B) 60 days  
60 நாட்கள்
- (C) 120 days  
120 நாட்கள்
- (D) 90 days  
90 நாட்கள்

22. Every person who fails to pay tax shall be liable to pay interest not exceeding \_\_\_\_\_

வரி செலுத்த தவறும் ஒவ்வொரு நபரும் இதற்கு மிகாமல் வட்டி செலுத்த வேண்டும்.

- (A) 6%
- (B) 18%
- (C) 12%
- (D) 24%

23. Bill of supply is issued in the case of  
வழங்குகைக்கான பட்டி இதற்காக வழங்கப்படுகிறது
- (A) Exempt goods  
வரிவிலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்
- (B) Taxable goods  
வரி விதிப்பு பொருட்கள்
- (C) Reverse Charge  
எதிரிடை கட்டணம்
- (D) Composite supply  
கூட்டு வழங்குகை
24. The place of supply of service in case of on-board conveyance  
ஊர்தியில் ஏற்றப்படும் சேவை வழங்குகைக்கான இடம் என்பது
- (A) The place of First scheduled point of departure  
முதன் முதலில் புறப்படும் இடம்
- (B) The place of boarding of the service  
சேவை ஏற்றப்படும் இடம்
- (C) The place of consumption of the service  
சேவையின் நுகர்வு இடம்
- (D) Place of Arrival  
இறங்கும் இடம்
25. The payment made through challan shall be credit to  
செலுத்து சீட்டு மூலம் செலுத்தப்படும் பணம் இதனில் வரவு வைக்கப்படும்
- (A) Electronic Liability ledger  
மின்னணு வரிகடப்பாடு பேரேடு
- (B) Electronic Credit Ledger  
மின்னணு வரவு பதிவேடு
- (C) Electronic Cash ledger  
மின்னணு பணப்பேரேடு
- (D) Electronic Settlement Ledger  
மின்னணு தீர்வு பதிவேடு
26. What would be the rate of tax applicable in case of composite supply?  
கூட்டு வழங்குகையின் மீது விதிக்கப்படும் வரிவிகிதம் என்ன?
- (A) Tax rate as applicable on principal supply  
முதன்மை வழங்குகைக்கு பொருந்தும் வரி விகிதம்
- (B) Tax rate as applicable on respective supply  
அந்தந்த வழங்குகைக்கு பொருந்தும் வரி விகிதம்
- (C) Tax rate as applicable on ancillary supply  
துணை வழங்குகைக்கு பொருந்தும் வரி விகிதம்
- (D) Tax rate lowest of the above  
மேலே உள்ளவற்றில் குறைந்தபட்ச வரி விகிதம்

27. Can the seized goods be released on provisional basis upon execution of a bond and furnishing of security or on payment of applicable tax, interest and penalty?  
கைப்பற்றப்பட்ட சரக்குகளை, பிணைய பத்திரத்தை நிறைவேற்றுவது மற்றும் காப்புறுதியை அளிப்பதின் பேரில் அல்லது நேர்விக் கேற்ப பொருந்தக்கூடிய வரியை, வட்டி மற்றும் செலுத்தக்க தண்டத் தொகையை செலுத்துவதின் பேரில் தற்காலிக அடிப்படையில் விடுக்கலாமா?
- (A) No  
இல்லை
- (B) At the discretion of the proper Officer  
உரிய அலுவலரின் விருப்பத்தின்படி
- (C) Yes  
ஆம்
- (D) After 30 days  
30 நாட்களுக்கு பிறகு
28. Which of the following acts by a person are treated as void when it is done after any amount has become due from him?  
ஒரு நபர் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாத சமயத்தில் அவரின் கீழ்க்கண்ட செயல்களில் எது செல்லாது என்று கருதப்படும்.
- (A) Creates charge on the property  
அவருடைய சொந்தமான சொத்தின் உரிமை மாற்றம் செய்வது (அடமானம்)
- (B) Parts with property belonging to him  
அவருடைய உடமையிலிருக்கும் சொத்தின் உரிமை மாற்றம் செய்வது (விற்பனை)
- (C) Parts of the property belonging to him with permission  
அவருக்கு சொந்தமான சொத்தின் மீதான பாகங்களின் மீது அனுமதி பெற்று உரிமை மாற்றம் செய்வது
- (D) Both (A) and (B)  
(A) மற்றும் (B) இரண்டும்
29. When the service to a single residential unit is exempted?  
ஒற்றை குடியிருப்புக்கு வழங்கப்படும் சேவை மீதான வரி விலக்கு எந்த நிலையில் வழங்கப்படும்?
- (A) If it is Pure labour service only  
அந்த சேவை உழைப்பை வழங்குவதாக மட்டும் இருக்கும்போது
- (B) If it is only works Contract only  
அந்த சேவை பணி ஒப்பந்தமாக இருக்கும்போது
- (C) If it is part of residential complex only  
அந்த சேவை குடியிருப்பு வளாகத்தின் ஒரு பகுதியாக இருக்கும்போது
- (D) If it is on ground floor without super structure only  
அந்த சேவை தரை தளத்திற்கு மட்டும் வழங்கப்பட்டு, அதற்குமேல் கட்டமைப்பு இல்லாத போது

30. A person who occasionally undertakes transactions involving supply of goods or services or both, whether as principal or agent or in any other capacity, but who has no fixed place of business or residence in India is called as?

எப்பொழுதாவது சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும், முதன்மை அல்லது முகவர் அல்லது வேறு எந்த திறன்களிலும் பரிவர்த்தனைகள் செய்யும் ஒரு நபர், ஆனால் அவருக்கு இந்தியாவில் நிலையான வணிக இடம் அல்லது குடியிருப்பு இல்லை, அவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்.

- |  |   |
|--|---|
| (A) Casual taxable person<br>தற்செயல் வரிவிதிக்கக்கூடிய நபர் | (B) Non – resident taxable person<br>குடியிராத வரிவிதிக்கக்கூடிய நபர் |
| (C) Registered person<br>பதிவு பெற்ற நபர்                    | (D) Agent<br>முகவர்   |

31. Within what period the payment of amount and release of the seized goods could be sought?

கைப்பற்றப்பட்ட பொருட்களின் தொகையை செலுத்துதல் மற்றும் பொருட்களை விடுவித்தல் இத்தனை நாட்களுக்குள் நடந்திருக்க வேண்டும்.

- |  |
|--|
| (A) Within 7 days of detention of the goods<br>பொருட்கள் கைப்பற்றப்பட்ட தேதியிலிருந்து 7 நாட்களுக்குள்   |
| (B) Within 15 days of detention of the goods<br>பொருட்கள் கைப்பற்றப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் |
| (C) Within 30 days of detention of the goods<br>பொருட்கள் கைப்பற்றப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் |
| (D) Within 25 days of detention of the goods<br>பொருட்கள் கைப்பற்றப்பட்ட தேதியிலிருந்து 25 நாட்களுக்குள் |

32. Date on which the details of outward supplies of goods or services shall be submitted?

சரக்குகள் மற்றும் சேவைகளின் வெளிப்புற வழங்குகைகளின் விவரங்களை எந்த தேதியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?

- |   |   |
|---|---|
| (A) 15 <sup>th</sup> of the succeeding month<br>வருகின்ற மாதம் 15-ம் தேதிக்குள் | (B) 18 <sup>th</sup> of the succeeding month<br>வருகின்ற மாதம் 18-ம் தேதிக்குள் |
| (C) 11 <sup>th</sup> of the succeeding month<br>வருகின்ற மாதம் 11-ம் தேதிக்குள் | (D) 20 <sup>th</sup> of the succeeding month<br>வருகின்ற மாதம் 20-ம் தேதிக்குள் |

33. What is the punishment for offences involving tax evasion/Wrong availment or utilisation of input tax credit / wrong refund if the amount exceeds Rs. 5 crores?  
5 கோடிக்கு அதிகமாக வரி ஏய்ப்பு, உள்ளீட்டு வரி வரவு தவறாக துய்த்தல் மற்றும் அனுபவித்தல், தவறான திருப்புத் தொகை பெறுதல் ஆகியவைகளுக்கான தண்டனை என்ன?
- (A) Five-year imprisonment with fine (B) One year imprisonment with fine  
அபராதத்துடன் ஐந்து ஆண்டு சிறை அபராதத்துடன் ஒரு ஆண்டு சிறை
- (C) Five-year imprisonment (D) One year imprisonment  
ஐந்து ஆண்டு சிறை ஓராண்டு சிறை
34. Which section determines the place of supply of service where supplier and recipient are located in India?  
வழங்குகையாளர் மற்றும் பயன் பொறுப்பவர் இந்தியாவில் இருக்கும் பட்சத்தில் வழங்குகை இடம் நிர்ணயம் செய்யும் பிரிவு எது?
- (A) As per section 12 of the IGST Act  
IGST சட்டம் பிரிவு 12
- (B) As per section 13 of the TNGST Act  
TNGST சட்டம் பிரிவு 13
- (C) As per Section 10 of the IGST Act  
IGST சட்டம் பிரிவு 10
- (D) As per section 12 of the TNGST Act  
TNGST சட்டம் பிரிவு 12
35. In what cases the refund of accumulated input tax of inputs credit at the end of any tax period is eligible?  
வரி ஆண்டு முடிவிலுள்ள திரண்ட உள்ளீட்டு வரி வரவை திருப்பி கொடுக்க தகுதியான தேர்வு எது?
- (A) Zero rated sales only  
பூஜ்ஜிய வரி விகித வழங்குகள்
- (B) Deemed exports  
ஏற்றுமதி செய்யப்பட்டது என கருதப்பட்டது
- (C) Zero rated sales and inverted duty structure  
பூஜ்ஜிய வரி வீதத்திலான வழங்குகைகள் மற்றும் உள்ளீடுகள் மீதான வரி விதமானது வெளிப்புற வழங்குகைகள் மீதான வரி வீதத்தை விட அதிகமாக இருத்தல்
- (D) Due to purchase of huge stock  
அதிகமாக கொள்முதல் செய்து இருப்பு வைப்பதனால்

36. What is the time limit for assessment under section 73 of the TNGST Act, 2017?  
தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி 2017 பிரிவு 73-ன் கீழ் வரிவிதிப்பு ஆணை பிறப்பிப்பதற்கான கால வரம்பு என்ன?
- (A) 5 years  
5 வருடம்
- (B) 6 years  
6 வருடம்
- (C) 3 years  
3 வருடம்
- (D) 1 year  
1 வருடம்
37. The inputs sent to job work and not returned within \_\_\_\_\_ shall be treated as supply  
சில்லரை பணிகளுக்காக அனுப்பப்படும் இடுபொருட்கள் \_\_\_\_\_ காலத்திற்குள் திரும்பாவிட்டால் அது வழங்குகையாக கருதப்படும்.
- (A) Six months  
ஆறு மாதங்களுக்குள்
- (B) One year  
ஒரு வருடத்திற்குள்
- (C) Three years  
மூன்று வருடங்களுக்குள்
- (D) Five years  
ஐந்து வருடங்களுக்குள்
38. Whether proper officer could dispose of the seized goods?  
கைப்பற்றப்பட்ட பொருட்களை உரிய அதிகாரி தீர்வு செய்ய முடியுமா?
- (A) Yes, immediately after the seizure  
ஆம், கைப்பற்றப்பட்ட உடனே
- (B) No, he cannot dispose  
இல்லை, அவரால் முடியாது
- (C) Yes, after granting reasonable time  
ஆம், நியாமான காலம் அளித்த பின்னர்
- (D) At the option of the person from whom the goods were seized  
யாரிடமிருந்து கைப்பற்றப்பட்டதோ அவருடைய இசைவின்பேரில்
39. The transactions or activities is neither a supply service nor supply of goods is listed out in which schedule?  
பரிவர்த்தனைகள் அல்லது செயல்பாடுகள் சேவை வழங்குகையும் அல்ல மற்றும் சரக்கு வழங்குகையும் அல்ல என எதில் பட்டியல் இடப்பட்டுள்ளது.
- (A) Schedule I  
இணைப்பு பட்டியல் I
- (B) Schedule III  
இணைப்பு பட்டியல் III
- (C) Schedule II  
இணைப்பு பட்டியல் II
- (D) Schedule IV  
இணைப்பு பட்டியல் IV

40. What is nature of supply in the case of transfer of right to use any goods for any purpose for consideration?  
 மறுபயன் பெற்ற சரக்குகள் எவற்றையும் எதற்காகவும் பயன்படுத்துவதற்குரிய உரிமை மாற்றம் என்பது எவ்வகை வழங்கல்.
- (A) Supply of goods  
 சரக்குகள் வழங்குகை
- (B) Supply of service  
 சேவைகள் வழங்குகை
- (C) Neither a supply of goods nor supply of service  
 சரக்குகள் வழங்குகையும் இல்லை, சேவைகள் வழங்குகையும் இல்லை
- (D) Both supply of goods and service  
 சரக்குகள் வழங்குகை மற்றும் சேவைகள் வழங்குகை இரண்டும்
41. Which section deals with rectification of error under TNGST Act, 2017?  
 தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 ன் எந்த பிரிவு பிழைகள் களைவதை கையாள்கிறது?
- (A) Section 163  
 பிரிவு 163
- (B) Section 75  
 பிரிவு 75
- (C) Section 161  
 பிரிவு 161
- (D) Section 160  
 பிரிவு 160
42. Which is the place of supply of intermediary service?  
 இடைத்தரகு சேவையில் வழங்குகை இடம் என்பது
- (A) Location of the recipient  
 பெறுகின்றவரின் இருப்பிடம்
- (B) Where the service actually performed  
 எங்கு சேவை நடைபெறுகிறதோ
- (C) Location of supplier  
 வழங்குநரின் இருப்பிடம்
- (D) Registered location of the recipient  
 பெறுகின்றவரின் பதிவு பெற்ற இடம்

43. The Supply to SEZ within the state with payment of tax attract, which tax?  
 மாநிலத்திற்கும் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு (SEZ) வரி செலுத்தி வழங்குகை செய்யும் நேர்வுகளில் விதிக்கப்படும் வரி
- (A) CGST and SGST  
 மைய சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரி
- (B) CGST and Cess  
 மைய சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மேல் வரி
- (C) IGST  
 ஒருங்கிணைக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி
- (D) SGST and CESS  
 மாநில சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மேல் வரி
44. Refund application is to be filed before the expiry of \_\_\_\_\_ from the relevant date.  
 வரித் திருப்பிக் கொடுக்கக்கோரும் விண்ணப்பம், தொடர்புடைய தேதியிலிருந்து \_\_\_\_\_ காலாவதியாவதற்கு முன்பு விண்ணப்பம் செய்யலாம்.
- (A) One year  
 ஒரு வருடம்
- (B) 180 days  
 180 நாட்கள்
- (C) 240 days  
 240 நாட்கள்
- (D) Two years  
 இரண்டு வருடம்
45. What is option for the banking company or financial institution to claim ITC?  
 வங்கியியல் நிறுவனம் அல்லது வங்கி சாரா நிதியியல் நிறுவனம் உள்ளீட்டு வரி வரவை பெறுவதற்கு எதை தெரிவு செய்யலாம்?
- (A) Only eligible credit  
 தகுதியான உள்ளீட்டு வரிவரவு மட்டுமே
- (B) Only 50% credit  
 50% உள்ளீட்டு வரிவரவு மட்டுமே
- (C) Eligible credit or 50% credit  
 தகுதியான உள்ளீட்டு வரி வரவு அல்லது 50% உள்ளீட்டு வரி வரவு
- (D) Eligible credit and 50% credit  
 தகுதியான உள்ளீட்டு வரி வரவு மற்றும் 50% உள்ளீட்டு வரி வரவு



46. Appeal before the appellate authority can be filed by the authorized officer within \_\_\_\_\_ Months  
மேல்முறையீட்டு அதிகார அமைப்பிடம் அதிகார பூர்வ அதிகாரி மேல்முறையீட்டு \_\_\_\_\_ மாதத்திற்குள் செய்யலாம்.
- (A) Three months  
மூன்று மாதங்கள்
- (B) One Month  
ஒரு மாதம்
- (C) Two months  
இரண்டு மாதங்கள்
- (D) Six Months  
ஆறு மாதங்கள்
47. Can the credit distributed by an ISD exceed the amount available for distribution?  
உள்ளீட்டு சேவை விநியோகிப்பவரால் விநியோகிக்கப்படும் உள்ளீட்டு வரி வரவு தொகையானது, விநியோகிப்பதற்காக இருக்கும் தொகைக்கு மேற்படலாமா?
- (A) Yes  
ஆம்
- (B) No  
இல்லை
- (C) Yes, subject to condition  
ஆம், சில நிபந்தனைக்கு உட்பட்டு
- (D) No, Subject to condition  
இல்லை, சில நிபந்தனைக்கு உட்பட்டு
48. The certificate of details of tax deducted shall be furnished to the deductee in \_\_\_\_\_ form.  
ஆதாரத்தில் வரி பிடித்தம் செய்யப்பட்ட விபர சான்றிதழை பிடித்தம் செய்யப்பட்டவருக்கு வழங்கும் படிவம்
- (A) GSTR 7
- (B) GSTR 2A
- (C) GSTR 7A
- (D) GSTR 8
49. An unregistered person can avail ITC on stock if he applies for registration within ஒரு பதிவு பெறாத நபர், அவருடைய இருப்புக்கான உள்ளீட்டு வரி வரவை பெறுவதற்கு, பதிவு பெற்ற இதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- (A) Immediately after becoming liable to register under GST  
தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் பதிவு பெற பொறுப்பான உடனே
- (B) 60 days becoming liable to register under GST  
தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் பதிவு பெற பொறுப்பான தேதியிலிருந்து 60 நாட்களுக்கு
- (C) 30 days becoming liable to register under GST  
தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் பதிவு பெற பொறுப்பான தேதியிலிருந்து 30 நாட்களுக்கு
- (D) Cannot avail ITC  
உள்ளீட்டு வரி வரவு துய்க்க முடியாது

50. A person who ————— digital or electronic facility or platform for electronic commerce shall be considered as an e-commerce operator.  
மின்னனு வணிகம் இயக்குபவர் என்பவர் இலக்க முறை அல்லது மின்னனு வசதி அல்லது மின்னனு வணிக இயக்க அமைப்பு முறையை ————— நபர்.
- (A) Owns  
சொந்தமாக கொண்டு இருக்கின்ற
- (B) Manages  
மேலாண்மை செய்கின்ற
- (C) Operates  
இயக்குகின்ற
- (D) Option (A), (B) and (C)  
தெரிவு (A), (B) மற்றும் (C)
51. Every electronic commerce operator who is required to collect tax at source under section 52 shall furnish a statement in  
ஒவ்வொரு மின்னனு வணிகம் இயக்குபவரும், பிரிவு 52 ன் ஆதாரத்தில் வரி வசூலித்து, அதன் விபத்தை ————— படிவத்தில் அளிக்க வேண்டும்.
- (A) Form GSTR 8  
படிவம் GSTR 8
- (B) Form GSTR 7  
படிவம் GSTR 7
- (C) Form GSTR 6  
படிவம் GSTR 6
- (D) Form GSTR 5  
படிவம் GSTR 5
52. In case no satisfactory explanation is furnished for the discrepancies within a period of thirty days of being informed by the proper officer or such further period as may be permitted, proper officer may initiate appropriate action under which section?  
முரண்பாடுகளுக்கான திருப்திகரமான விளக்கத்தை, உரிய அதிகாரி தெரிவித்த 30 நாட்களுக்குள்ளாகவோ அல்லது கூடுதல் அவகாசம் அளித்த காலத்திற்குக் குள்ளாகவோ அளிக்க வேண்டும், தவறும்பட்சத்தில் உரிய அதிகாரி எடுக்க வேண்டிய நடவடிக்கை எப்பிரிவின் கீழ் எடுக்கலாம்?
- (A) Section 66  
பிரிவு 66
- (B) Section 67  
பிரிவு 67
- (C) Section 69  
பிரிவு 69
- (D) Both (A) and (B)  
(A) மற்றும் (B) இரண்டும்
53. Recovery of amount payable by a defaulter can be made from, which of the following?  
வரி பாக்கிதாரரிடமிருந்து வசூலிக்க வேண்டிய தொகையை கீழ்க்கண்டவற்றிலிருந்து எதன் மூலம் பெறலாம்.
- (A) Bank  
வங்கி
- (B) Post office  
தபால் நிலையம்
- (C) (A) and (B)  
(A) மற்றும் (B)
- (D) Customer  
நுகர்வோர்

54. What is Maximum number of monthly installments permissible under section 80?  
பிரிவு 80-ன் படி அனுமதிக்கப்பட்ட அதிகப்பட்சமான மாத தவணை எண்ணிக்கை என்ன?
- (A) 48  
(B) 24  
(C) 36  
(D) 12
55. Under what circumstances that detained goods / conveyance or the documents seized could be released by owner of the goods?  
நிறுத்திவைக்கப்பட்ட சரக்குகள் / போக்குவரத்து வாகனங்கள் அல்லது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் எந்த நேர்வுகளில் விடுவிக்கப்பட வேண்டும்?
- (A) On payment of 10% of tax and penalty  
10% வரி மற்றும் தண்டத்தொகை செலுத்தினால்
- (B) Only goods transporter can seek  
சரக்கு போக்குவரத்து செய்பவர் கேட்டால் மட்டும்
- (C) On payment of 100% of tax and penalty  
100% வரி மற்றும் தண்டத்தொகை செலுத்தினால்
- (D) On payment of 50% of tax and penalty  
50% வரி மற்றும் தண்டத்தொகை செலுத்தினால்
56. Gift not exceeding \_\_\_\_\_ in a year by an employee to employee shall not be treated as supply  
பணி அமர்த்தப்பட்டவருக்கு பணிக்கு அமர்த்தியவரால் ஒரு நிதியாண்டில் வழங்கப்படும் பரிசு தொகையானது \_\_\_\_\_ மேற்படாமல் இருந்தால் அது வழங்குகையாக கருதப்படாது.
- (A) Rs. 5,000  
ரூ. 5,000
- (B) Rs. 1,00,000  
ரூ. 1,00,000
- (C) Rs. 10,000  
ரூ. 10,000
- (D) Rs. 50,000  
ரூ. 50,000
57. What is the rate of interest to be payable in case of delay in sanctioning the refund claimed?  
தாமதமாக வழங்கப்படும் திருப்புத்தொகைக்கு கொடுக்கவேண்டிய வட்டி விகிதம் என்ன?
- (A) Not exceeding 6%  
6% மிகாமல்
- (B) Not exceeding 18%  
18% மிகாமல்
- (C) Not exceeding 12%  
12% மிகாமல்
- (D) Not exceeding 24%  
24% மிகாமல்

58. Special audit can be directed by the proper officer if he is of the opinion  
உரிய அலுவலர் இவ்வாறு கருதும் போது சிறப்பு தணிக்கைக்கு பணிக்கலாம்.

- (A) Value is overstated  
மதிப்பு மிகைப்படுத்தப்பட்டுள்ளது
- (B) Value has not been correctly stated  
மதிப்பானது சரியாக கணக்கிடப்படவில்லை
- (C) Value requires verification  
மதிப்பிற்கு சரிபார்ப்பு தேவை
- (D) Disputed in rate of tax  
வரிவிகித்தில் சர்ச்சை

59. Which of the following amount cannot be paid through installments?  
பின்வரும் தொகையில் எது தவணை முறையில் செலுத்த பட கூடாது?

- (A) Arrears of tax  
வரி நிலுவை
- (B) Assessment dues  
வரிவிதிப்பு நிலுவை
- (C) Self-assessed tax shown in the returns  
நமூனாவில் தெரிவிக்கப்பட்ட சுயவரி கணிப்பு
- (D) Interest  
வட்டி

60. What is the aggregate turnover limit for filing Form GSTR – 9C?  
படிவம் GSTR – 9C தாக்கல் செய்வதற்கு ஒட்டுமொத்த விற்பனை அளவு என்ன?

- (A) One crore  
ஒரு கோடி
- (B) 75 lakhs  
75 இலட்சம்
- (C) Two crores  
இரண்டு கோடிகள்
- (D) Exceeds two crores  
இரண்டு கோடிக்கு மேல்

61. What would be the rate tax applicable in case of mixed supply?  
கலப்பு வழங்குகைக்கு பொருந்தும் வரிவிகிதம் என்ன?
- (A) Rate of tax applicable on the supply attracting the lowest rate of tax  
குறைந்த வரியை ஈர்க்கும் அந்த குறிப்பிட்ட வழங்குகையின் வரி
- (B) Rate of tax applicable on the supply attracting the highest rate of tax  
அதிக வரியை ஈர்க்கும் அந்த குறிப்பிட்ட வழங்குகையின் வரி
- (C) Tax @ 28%  
28 சதவீத வரி
- (D) Tax @ 18%  
18 சதவீத வரி
62. In case of rejection of refund the amount is recredited to the Electronic credit ledger through an order in \_\_\_\_\_ Form?  
வரி திருப்பிக் கொடுக்க கோரியதில், திருப்பி கொடுக்க மறுத்தோமேயானால் அதனை எந்த படிவத்தின் மூலம் மின்னணு வரவுப்பதிவேட்டில் வரவு வைக்கப்படும்?
- (A) Form GST PMT-04  
படிவம் GST PMT-04
- (B) Form GST PMT-05  
படிவம் GST PMT-05
- (C) Form GST PMT-02  
படிவம் GST PMT-02
- (D) Form GST PMT-03  
படிவம் GST PMT-03
63. What deductions are allowed from the transaction value?  
என்னென்ன கழிவுகள், பரிவர்த்தனை மதிப்பிலிருந்து கழித்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது?
- (A) Discount offered to customers, subject to conditions  
வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடி, நிபந்தனைக்கு உட்பட்டு
- (B) Packing charges, subject to conditions  
சிப்பம் கட்டுதல் கட்டணம், நிபந்தனைக்கு உட்பட்டு
- (C) Freight charges incurred by the supplier for CIF terms of supply, subject to conditions  
வழங்குநரால், வழங்குகைக்காக செய்யப்படும் தரகு மற்றும் இடைசெலவினங்கள், நிபந்தனைக்கு உட்பட்டு
- (D) Amount paid by customer on behalf of the supplier, subject to conditions  
வழங்குநர் சார்பாக வாடிக்கையாளரால் செலுத்தப்படும் தொகை நிபந்தனைக்கு உட்பட்டு

64. What will be the value of supply if Sathya supplies Sony Television set for "85,000" on exchange of an old TV and if the price of the Sony television set without exchange is "1,00,000", the open market value of the Sony television set?  
சத்யா என்பவர் சோனி தொலைக்காட்சி பெட்டியை ரூபாய் 85,000/- பரிமாற்ற விலையில் வழங்கியுள்ளார். சோனி தொலைக்காட்சி பெட்டியின் பரிமாற்றம் இல்லாத விலை ரூபாய் 1,00,000/- என்றால், சத்யாவின் வழங்குகை விலை என்ன?
- (A) Rs. 85,000  
ரூபாய் 85,000
- (B) Rs. 1,00,000  
ரூபாய் 1,00,000
- (C) Rs. 1,15,000  
ரூபாய் 1,15,000
- (D) Rs. 15,000  
ரூபாய் 15,000
65. The Advance Ruling pronounced by the Authority shall be binding only on முன்னதாக தீர்மானித்தல் அமைப்பால் அளிக்கப்படும் தீர்ப்பு யாரை கட்டுப்படுத்தும்
- (A) All taxable person  
அனைத்து வரிசெலுத்தும் நபர்
- (B) The applicant who had sought the advance ruling  
தீர்ப்புக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்
- (C) Jurisdictional officer not in respect of the applicant  
விண்ணப்பத்தாரரை சாராத அதிகார வரம்பு அலுவலர்
- (D) Not binding on any person  
யாரையும் கட்டுப்படுத்தாது
66. What is the validity of registration certificate? பதிவுச்சான்று செல்லுபடியாகும் காலம் என்ன?
- (A) One year  
ஒரு வருடம்
- (B) Valid till it is cancelled  
இரத்து செய்யும் வரை
- (C) Five years  
ஐந்து வருடம்
- (D) No validity  
செல்லுபடியாகாது
67. Till what period does the order passed for provisional assessment is valid? தற்காலிக வரி கணிப்புக்கு பிறப்பிக்கப்பட்ட ஆணை எவ்வளவு நாள் செல்லுபடியாகும்?
- (A) Two years  
இரண்டு வருடங்கள்
- (B) Till passing final order  
இறுதி ஆணை பிறப்பிக்கும் வரை
- (C) One year  
ஒரு வருடம்
- (D) Six months  
ஆறு மாதங்கள்

68. When should a job worker take registration?  
சில்லரை பணியாளர் எப்பொழுது பதிவு பெறவேண்டும்?
- (A) Not required  
பதிவு பெற தேவையில்லை
- (B) When crosses the threshold limit for registration  
பதிவு செய்வதற்கான வரம்பை கடக்கும்போது
- (C) Should always possess registration  
எப்பொழுதும் பதிவு வைத்திருக்க வேண்டும்
- (D) For doing specified service only  
குறித்துரைக்கப்பட்ட சேவைக்காக மட்டும்
69. What is the validity of the Provisional Registration Certificate issued to the existing dealers?  
தற்போதுள்ள வரிசெலுத்துவோருக்கு தற்காலிக பதிவுச்சான்று செல்லுபடியாகும் காலம் என்ன?
- (A) 3 months  
3 மாதங்கள்
- (B) 12 months  
12 மாதங்கள்
- (C) 6 months  
6 மாதங்கள்
- (D) 9 months  
9 மாதங்கள்
70. Unavailed CENVAT Credit on Capital Goods will be carried forward as?  
மூலதன பொருட்களுக்கான துய்க்கப்படாத CENVAT வரவு இவ்வாறாக முன்னெடுத்து செல்லலாம்?
- (A) SGST  
மாநில வரி
- (B) IGST  
ஒருங்கிணைக்கப்பட்ட வரி
- (C) CGST  
மைய வரி
- (D) CGST or SGST at the option of the tax payer  
மைய வரி அல்லது மாநில வரி வரிசெலுத்துவோர் இசைவிற்கிணங்க
71. Which among the following is not admissible as Opening CGST?  
பின்வருவனற்றுள் எது மைய வரியாக முன்கொளர முடியாது?
- (A) Krishi Kalyan Cess  
கிரிஷ்கல்யான் செஸ்
- (B) Service tax  
சேவை வரி
- (C) Excise duty  
கலால் வரி
- (D) Swachh Bharat Cess  
ஸ்வச் பாரத் செஸ்

72. Which of the following are not eligible State taxes under the provisions of 169?

கீழ்க்கண்டவற்றில் பிரிவு 169-ன் கீழ் மாநில வரிகளாக தகுதியற்றது எது?

(A) Luxury Tax  
ஆடம்பர வரி

(B) Entry Tax  
நுழைவு வரி

(C) Central Sales Tax  
மத்திய விற்பனை வரி

(D) Both (A) and (C)  
(A) மற்றும் (C) இரண்டும்

73. What are the factors differentiating Composite Supply and Mixed Supply?

கூட்டு வழங்குகை மற்றும் கலப்பு வழங்குகையை தீர்மானிக்கும் காரணிகள் என்ன?

(A) Nature of bundle (i.e artificial or natural)  
செயற்கை அல்லது இயற்கையாக ஒன்றோடு ஒன்று இணைந்த தன்மை

(B) Existence of principal supply  
முதன்மையான வழங்குகை

(C) Both (A) and (B)  
(A) மற்றும் (B) இரண்டும்

(D) Absence of principal supply  
முதன்மை வழங்குகை இல்லாத போது

74. Who should discharge the liability of GST on the scrap generated during job-work?

சில்லரை பணியின்போது ஏற்படும் கழிவுத்துணுக்கான செலுத்தும் வரி பொறுப்பினை யார் ஏற்படுத்து?

(A) Job worker, if registered  
சில்லரை பணியாளர், அவர் பதிவுபெற்றவராக இருந்தால்

(B) Principal, if job worker is not registered  
முதல்வர், சில்லரை பணியாளர் பதிவுபெறாதவராக இருந்தால்

(C) Always principal  
எப்போதும் முதல்வர்

(D) Option (A) or (B)  
(A) அல்லது (B)

75. The GST Council formation based on which of the following Article?

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மற்றும் அரசியலமைப்பின் எந்த உறுப்பின்படி நிறுவப்பட்டது?

(A) Article 286A  
உறுப்பு 286A

(B) Article 279A  
உறுப்பு 279A

(C) Article 265  
உறுப்பு 265

(D) Article 245  
உறுப்பு 245



76. What is time of supply of goods liable to tax under reverse charge mechanism?  
எதிரிடை கட்டண அடிப்படையில் வரி செலுத்துவதில், சரக்குகள் வழங்குகையின் நேரம் என்ன?
- (A) Date of receipt of goods  
சரக்குகள் பெறப்பட்ட தேதி
- (B) Date on which payment made  
பணம் பெறப்பட்ட தேதி
- (C) Date immediately following 30 days from the date of issue of invoice by the supplier  
வழங்குநரால் வரி பட்டியல் கொடுக்கப்பட்ட 30 நாட்களுக்கு பின்னர்
- (D) Earlier of (A) or (B) or (C)  
(A) அல்லது (B) அல்லது (C) இவற்றில் எது முன்னதோ
77. What is the fee for filing an application for advance ruling?  
முன்னதாக தீர்மானித்தல் அமைப்பிற்கு விண்ணப்பம் செய்வதற்கான கட்டணம் எவ்வளவு?
- (A) Rs. 5000 each under CGST and SGST Act  
மையவரி மற்றும் மாநிலவரி சட்டத்தின் கீழ் தலா ரூ. 5000/-
- (B) Rs. 5000 for under CGST Act  
மையவரி சட்டத்தின் கீழ் ரூ. 5000/-
- (C) Rs. 10000 under any of the above Acts  
மேலே உள்ள எந்த ஒரு சட்டத்தின் கீழ் ரூ. 10000/-
- (D) No fee  
கட்டணம் இல்லை
78. Whether the details of goods supplied from Job worker's premises need to be included in Form ITC-04?  
சில்லரை பணியாளரின் வியாபார இடத்திலுள்ள பொருட்களின் விவரங்கள் படிவம் ITC-04ல் அளிக்க வேண்டுமா?
- (A) Required if job worker is un registered  
சில்லரை பணியாளர் பதிவு பெறாதவராக இருந்தால் அளிக்கவேண்டும்
- (B) Required if job worker is registered  
சில்லரை பணியாளர் பதிவு பெற்றவராக இருந்தால் அளிக்கவேண்டும்
- (C) Not required  
தேவையில்லை
- (D) Both (A) and (B)  
(A) மற்றும் (B) இரண்டும்

79. Retiring partner shall intimate the retirement to whom?  
ஓய்வு பெறும் பங்குதாரர் தனது ஓய்வை இவருக்கு தெரிவிக்க வேண்டும்?

- (A) The Jurisdictional officer  
அதிகார வரம்பு அலுவலர்
- (B) The Government  
அரசாங்கம்
- (C) Registering Authority  
பதிவு செய்ய அதிகாரம் பெற்றவர்
- (D) Proper Officer  
உரிய அலுவலர்

80. Which of the following Constitution Amendment Act paved the way for implementation of GST in India?  
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்த வழிவகை செய்த அரசியலமைப்பு சட்டம் திருத்தம் எது?

- (A) 100<sup>th</sup> amendment  
100 வது சட்ட திருத்தம்
- (B) 121<sup>th</sup> amendment  
121 வது சட்ட திருத்தம்
- (C) 102<sup>th</sup> amendment  
102 வது சட்ட திருத்தம்
- (D) 101<sup>th</sup> amendment  
101 வது சட்ட திருத்தம்

098/DD/24

|                    |  |  |  |  |  |  |  |  |  |
|--------------------|--|--|--|--|--|--|--|--|--|
| Register<br>Number |  |  |  |  |  |  |  |  |  |
|--------------------|--|--|--|--|--|--|--|--|--|

**DEPARTMENTAL EXAMINATIONS**  
**DEPARTMENTAL TEST IN COMMERCIAL TAXES ACTS — PART – I**  
(With Books)

Maximum Time : 30 minutes

Maximum Marks : 20

**IMPORTANT INSTRUCTIONS**

**DESCRIPTIVE TYPE**

**விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்**

**Read the following instructions carefully before beginning to answer the questions.**

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.

விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.

2. Answer should be in brief and to the point and need not be a verbatim reproduction of printed pages. (Applicable for tests to be answered "with books" only).

விடைகள் சுருக்கமாகவும், வினாவிற்கு உரிய அளவிலும் இருக்க வேண்டும். புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை திரும்ப எழுதக் கூடாது. (இக்குறிப்பு புத்தகங்களுடன் எழுதும் தேர்விற்கு மட்டும் பொருந்தும்)

3. In case of doubt, English version is the final.

வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

[Turn over

Answer any FOUR out of Six.

கொடுக்கப்பட்ட ஆறு வினாக்களில் நான்கு கேள்விகளுக்கு விடையளிக்கவும். (4 × 5 = 20)

1. Define export of service in terms of IGST Act 2017.

சேவை ஏற்றுமதி என்பதை ஒருங்கிணைக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதி சட்டம் 2017 ன்படி விளக்குக.

2. Define an agriculturist as per TNGST Act, 2017.

உழவர் என்பதை சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் 2017 ன்படி வரையறு.

3. What is the mixed supply and composite supply?

கூட்டு வழங்குகை மற்றும் கலப்பு வழங்குகை என்றால் என்ன?

4. Explain reverse charge.

எதிரிடை கட்டணம் விளக்குக.

5. Explain Casual Taxable person and non-resident taxable person.

தற்செயல் வரிவிதிக்க தக்க நபர் மற்றும் குடியிராத வரி விதிக்கதக்க நபர் விளக்குக.

6. Explain the procedures for Special Audit.

சிறப்புத் தணிக்கைக்கான வழிமுறைகளை விளக்குக.